

THAGAM

தாகம்

செப்டெம்பர் 1994

90p

Rengan N. Devarajan
Solicitor

TELEPHONE
081-521 1314

With Compliments

ஒரடி முனினால்

பதினேழு வருடங்களுக்குப் பின் ஒரு புதிய அரசியல் குழலில் இலங்கை தற்போது நுழைந்துள்ளது என்ஸாம். புதிய அரசின் உற்சாகமான சில அறிவித்தல்கள் வெறும் எழுத்தளவில் பாரானுமன்ற முடிவுகளாக மட்டும் இருக்காது நடைமுறைக்கு ஒரளவேணும் வந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றே.

நான்கு வருட காலங்களின் பின் பொருளாதாரத்தடை பெருமளவு நீக்கத்தின் பயண்கள் மக்களைச் சென்றடையத் தொடங்கிவிட்டதால் முழுமையான பொருளாதார தடை நீக்கம் எப்பீது வருமென மக்கள் எதிர்பார்ப்பது யுத்தத்திற்கு எதிரூக் எழுந்து வரும் குரலை இன்னும் வலுப்படுத்தும்.

யுத்தக் கைத்தகளாக இருந்த பத்து சிங்கள பொலிகாரர் புலிகள் விடுதலை செய்தது தேங்கி நின்ற நாட்டின் அரசியல் குழலை ஓடி முன்னால் நகர்த்தியுள்ளது. வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காகவோ தமிழம் மீளமைக்க ஒரு சந்தர்ப்பமாகவோ புதிய அரசுக் புலிகளும் யுத்த நிறுத்தத்தை வெறும் தந்திரோபாயமாக கையாளாமல் நாட்டில் நிரந்தர அமைதி ஏற்படக்கூடிய வகையில் பயனுள்ளதாக்க வேண்டும்.

இந்த ஆண்டில் உலகின் முக்கிய மூன்று ஆயுதப் போராட்டங்கள் வரவேற்கத்தக்க சமாதான பேசுக் வார்த்தைகளை எட்டியுள்ளன. இவற்றுக்கெல்லாம் சில தனிநபர்களின் பங்களிப்புகள் மக்கத்தானவை.

ஆக்கங்களில் வரும் அனைத்துக்கருத்துகளும் படைப்பாளிகளாக மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தாகம் இடம் தரும். உங்களது எல்லா ஆக்கங்களிலும் வியர்சனக்கடிதங்களிலும் உங்கள் பெயர், முகவரி குறிப்பிடப்படல் வேண்டும்.

THAGAM
PO BOX 3186
LONDON
E17 6TJ

அந்தந்த அரசுகளும் ஆட்சியாளர்களும் யுத்தங்களை இன்னும் நீடித்திருக்கலாம். ஆனால் வரலாற்று நிர்ப்பந்தங்களுக்கு மேலாக ஆட்சியில் உள்ள தலைவர்களின் துணிவும் விட்டுக்கொடுப்பும் தீர்க்கதறிசனமும் தான் அந்தந்த யுத்தங்களை முடிவுக்கு கொண்டுவர முக்கியமானவையாக இருந்திருக்கின்றன என்பதையும் இங்கு உண்ணிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். படிப்பினை மிக்க இந்த உலக மாற்றங்களில் இருந்து எமது நாட்டின் புதிய அரசும் பிரதம் சந்திரிக்காவும் எவ்வளவு கற்றுள்ளார்கள் என்பது புலிகளுக்கும் அதன் தலைவர் பிரபாரானுக்கும் பொருந்தும். இங்கு மற்றைய தமிழ் குழுக்களும் தமது பலவினங்களையும் பலங்களையும் (அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இருப்பதாக காட்டிக் கொள்ளவும் இல்லை) தாங்கள் தெளிவாக அறிந்து கொண்டால் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேசுக் வார்த்தையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதோடு அதை முன்னெடுக்க எல்லா வகையிலும் ஒத்துழைக்க வேண்டும்.

ஏனெனில் சமாதானம் என்பது ஒரு வழிப்பாறை அல்ல. பரஸ்பரம் எல்லாத் தற்பினரும் நியாயமான விட்டக்கொடுப்புகளுடன் பேசுமுன்வராத பட்சத்தில் தொடர்ந்தும் அழிவையும் எமாற்றத்தையும் தரும் யுத்தத்தையே எமது நாட்டின் எதிர்கால சந்ததி தமது தலைவிதியாக்கிக் கொள்ளும். □

பிந்தி வந்த கடிதம்

ஜோரோப்பாவின் முன்னணி தமிழ் பத்திரிகைகளும் ஐந்து நாடுகளில் ஒரே நேரத்தில் அச்சாகும் பத்திரிகைகளும் கனத்திற்காக எமிலையாக வெடிப்பவர்களும் என்ன செய்வார்களோ எது செய்வார்களோ தெரியாது?

ஆனால்

ஒரு அரசியல் தீர்வு எமது நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துமானின் தாகம் தொடர்ந்தும் வண்டனில் இருந்துதான் வெளிவருமா அல்லது இலங்கையில் இருந்து வெளிவருமா? ஆரூடன், வோல்டம்ஸ்ரோ, வண்டன்

நிச்சயமாக வண்டனில் இருந்து வெளிவராது

கார்வதேசவின்தும் படைப்பானதும் கதந்திரம் எந்த நாளிக கழுத்திற்கும் உட்கூட்டு கொரவத்திற்குரியது.

காலதேச கவிதை அமைப்பினது பரிசு 1979-ம் ஆண்டு அதைப்பெற்று ஆண்டு நிறைவை ஒட்டி அமைக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக அது அடக்கமுறைக்கு உள்ளன கதந்திரம் மறுக்கப்பட்ட கவிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஒல்லாந்து நாட்டில் ரொட்டாம் நகரை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது இல்லாமையு.

பொன்கவி கவிதையும் 1994 சர்வதேச கவிதை அமைப்பினது பரிசும்

இந்த
அமைப்பின் பரிசு

பெற்ற

கவிஞர்கள் அவர்கள் வாழும் கழுக அமைப்பில் மானுட கதந்திரத் திற் காக, அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்த மனிதர்கள்.

1982 முதல் 1986 வரை உருச்சிக்கிரிவதை முகாமில் இருந்த பெண் கவி இர்னா ரதுஸ்கயா (Irna Ratushinsakaya). 1980 விருந்து 1987 வரை துருக்கியச் சிறையில் வாடிய நவஸாந் ஸெலிக் (Novzaj Celik). 1987 முதல் 1991 வரை மலாவி திறையில் வதித்த ஜக் மபன்ஜி (Jack Mapanje). 1987 ஜனவரி முதல் 1989 வரை வீட்டுக் கால்வீல் வைக்கப்பட்ட மிர்ஸா பெண் ஸ்ரா (Micea Benesra) பேண்றவர்கள் இப் பரிசுகளால் அந்த அரசுகளால் விடுவிக்கப்பட்டவர்கள்.

சர்வதேச கழுத்தின் நெருக்கடிகளுக்கு அடிப்படையில் அடக்கமுறை அரசுகள் இக் கவிஞர்களை விடுதலை செய்தன.

1989-90ம் ஆண்டுகளில் சிறை வைக்கப்பட்ட கீங் கவி சாய் லின் (Samia Lin), எகிப்பதைச் சேர்ந்த கவி முகமது அபி மதார் (Mohammad Afifi Matar) போன்றவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிற கவிகள்.

இக் கவிதைப் பரிசு பெற்றவர்களில் மொஹோக்கோ, தன்ஸானியா, தென் ஆபிரிக்கா, ருமேனியா, கிழுபா, வியட்நாம் போன்ற நாடுகளைச் சேர்ந்த கவிகளும் அடங்குவர்.

1994ம் ஆண்டு பரிசேற்பு விழாவுக்கு செல்லி அழைக்கப் படுவர். அவர் வர இயலாதெனின் பரிசீலிப்பு அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படும். இக் கால கட்டத்தில் சர்வதேசிய அமைப்புகள் மூலம் அவர் விடுதலைக்கான இயக்கம் தொடரும் பாஸ், கிழுபா, ஜெநீவீயா, யேமன், இலாங்கை போன்ற நாடுகளில் சுதந்திரம் மறுக்கப் பட்ட கவிஞர்களின் குழலை ஆய்ந்த பிறகு செல்லிக்கு இப்பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளில் (இது இவ்வமைப்பின் வெள்ளிவிழா

ஆண்டு) இப் பரிசு பெறும் முதல் இல்லைகளை கவி இவர் தான்.

எமது கழுக அமைப்புக் கில் எழுத்தாளர்களின் கதந்திரத்திற்கு

அர்த்தம் ரதுபில்லை.

அதுவும் பெண்களை இருந்து

விட்டல் கூமை இரு மடங்காக விடும்.

நம் காலத்தில் வங்காளதேச பெண் கவி, நாவலாசிரியை தல்லிமா நஸ்ரினின் தலைக்கு விலை வைக்கப் பட்டிருக்கிறது.

அடிப்படைவாதம் மதம் சார்ந்தது மட்டுமல்ல அரசியல் நம்பிக்கை சார்ந்ததும் கூடத்தான்.

1991ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் நாள் யாழிப்பாளத் தில் விடுதலைப் புரிகளால் கைது செய்யப்பட்டார் கவி செல்வி.

அவரை விடுதலை செய்யாறு வற்புறுத்தி பிரன்ஸ், இந்தியா, கன்டா, ஜோர்மனி, இங்கிலாந்து போன்ற எல்லா நாடுகளின் மூலமும் முயற் சி நடந்தது.

செல்வி தனது உறவினர்களையோ நண்பர்களையோ பார்க்க மறுக்கப் பட்டுள்ளார். காலிதம் எழுதும் பேனா மறுக்கப்பட்டிருக்கிறார். கவிதை எழுதுவதினின்றும் நிர்ப்பந்தமாக தடுக்கப்பட்டிருக்கிறார்.

இல்லிருது கிடைத்த பின் விடுதலை செய்யப்பட்ட கவிகளைப் போல் செல்லியும் விடுதலை செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சர்வதேச கவிதைக் கட்டமைப்பின் அறிக்கை உலகில் மனசா-சியுள்ள மனிதர்களுக்கு இவ்வாறு வேண்டுக் கொள் விடுகிறது:

"அடையாளமற்ற பல்லாயிரக் கணக்கான மக்கள் மற்றும் கவிகளின் சோகமயமான நிலையை ஞாபகம் கொண்டு மனித வழிவகும் மாரிடத்துவ இருத்தலுக்கும் மரியாதை மறைந்த இயிந்த குழலை ஞாபகம் கொண்டு இந்த ஆண்டின் தேர்வுக் குழு இவ்வகை பெண் கவி செல்லியை கொல்விப்பது என்று முடிவெடுத்து உள்ளது."

மானுட மொழியை கவி பேசுகிறான். மானுட கதந்திரதை கவிதை பேசுகின்றது.

மனிதனின் பெருமித்ததையும் மனிதனின் உரிமையையும் அவை பற்றிப் பேசும் கவி மொழியும் இகழ்ச்சி செய்யப்படும் குழிலில் உலகெங்கும் அதைக் காக்க மானிட உரிமையைக் காக்க குரல்கள் எழுந்து கொண்டுதான் இருக்கிறன.

கதந்திர மொழியின் உரிமையை அதன் எதிரிகள் மௌனமாக்குவின்றனர்.

எல்லா அமைப்புகளும் தனி மனிதர்களும் செல்வியின் விடுதலையை உறுதி செய்வதற்காக தங்களது செல்வாக்கை உபயோகிக்க வேண்டுமென வேண்டுகிறோம்.

**Books are the carriers of civilization.
Without books history is silent, literature dumb,
science crippled, thought and speculation
at a standstill.**

**They are engines of change,
windows on the world, light houses erected
in a sea of time.**

- Babara



புத்தக வெளியீட்டாளன் சபாலிங்கம் நிர்ப்பந்த நித்திரையில்

திரு சுபாரத்தினம் சுபாலிங்கம் பாரிஸில் வசித்த புத்தக வெளியீட்டாளர். 14-01-1952-ல் வேலகைணவில் பிறந்த இவர் திருமண்மானவர். இரைஞர்க்கு ஒரு மகன் உண்டு. எழுதுகளில் கிளர்ந்த மாணவர் பேரவையின் ஸ்தாபகர்களில் ஒருவர். 1973-ல் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்தார். சுபாலிங்கம் பாரிஸில் தமிழ் அகதிகள் அரசியல் தஞ்சூர் கோருவதைக்கு உதவுவதை கொழிலாக செய்து வந்தார். ஒரு சிறந்த ஆவணச் சேகரிப்பாளரான இவர் ASSEAY எனும் வெளியீட்டு நிறுவனத்தின் இயக்குனர். சேரன், சோலைக்கிளி, அருந்ததி, வை ஜெஜுபாலன் ஆகிய கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளையும் ஷாஜகான், சிவராம், தாச்சி வித்தாச்சி எழுதிய வரலாற்று அரசியல் ஆம்பு நூல்களையும் மற்றும் யாழ்ப்பாண கொவைமாலை, புதியதோர் உலகம் ஆகியவற்றையும் மீன் பதிப்பும் செய்து வெளியீட்டார். 1994 மே 01ம் திங்கள் பிற்பகல் ஒரு மணியனவில் உதவி கேட்டு அவரது ஸீட்டுக்கு வந்த இரண்டு தமிழ் வாலியர்கள் அவரது மனைவி குழந்தை முன்னிலையில் அவரைச் சுட்டுக் கொண்றுவிட்டு தமிழ் ஓட்டனார்கள்.

முன்றாவது ஆண்டு நினைவு

கலைஞர் மற்றும் புதிய விளையாட்டு நினைவு திட்டத்தின் மூலம் கலைஞர் மற்றும் புதிய விளையாட்டு நினைவு திட்டத்தின் மூலம்



அமர் நமசிவாயம் தேவராஜன்

257, அரசடி வீதி, கந்தர் மடம், யாழ்ப்பாணம்.

தோற்றும் : 19. 04. 1926

மறைவு : 10. 09. 1991



என்றும் உங்களை அன்புடன் நினைவுறும் அனைவரும்
மனைவி, மக்கள், குடும்பத்தினர், நண்பர்கள்